தாங்கல் காரணமாக அடிக்கடி வேலை நிறுத்தங்கள் போன்றவை கள் நடக்கின்றன. மாண்புமிகு அமைச்சரவர்கள் கூறியபடி கோர்ட்டுக்கு போகின்ற அந்த நிலையை வைத்துக்கொண்டு அர சாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளை முடமாக்கிக் விடுகின்றனர். ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படியாவது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு முன் வருமா ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, உச்ச நீதிமன்றத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை. நிர்வாகக் குழுவிலே சில மாறுதல் களைச் செய்ய வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றது. அது பற்றி அரசு சொன்னதற்குப் பிறகு அந்த அடிப்படையிலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். ஆகவே, அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்த பிறகுதான் மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்.

திரு. ஆர். டி. கோபாலன் : தலைவரவர்களே, அந்தப் பள்ளியில் நிர்வாகச் சீர்கேடு அதிகமாகிக்கொண்டிருக்கின்ற கார ணத்தால் அங்கே மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு கத்திக் குத்து போன்ற சம்பவங்கள் நடந்தது பற்றி அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா ? அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்ததா என் பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, அதுபற்றிய விவரம் என்னிடத்திலே இல்லை. மாணவர்களுக் கிடையே மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து போன்ற சம்பவங்கள் நடக்குமேயானால் அதுபற்றி போலீஸ் மூலமாக நடவடிக்கை எடுத்து அப்படிப்பட்ட மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளி யேற்றுவது தவிர வேறு வழியில்லை. ஆகவே, அப்படிப்பட்ட நடவடிக்கைகளை அந்த நிர்வாகம் தாராளமாக எடுக்கலாம், என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முறைசாராக் கல்வித் திட்டம்.

'வினா எண். 286—**திரு. எஸ். இராசாராமன் :** மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) முறைசாராக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த யார் யார் நியமிக்கப்படுகிறார்கள் ?

(ஆ) வேலையில்லா பட்டதாரிகளை இந்த பணிக்காக பயன் படுத்த அரசுக்கு ஏதாவது திட்டம் உள்ளதா ?

TRUTH ALONE TRIUMPHS

1981 பிப்ரவரி 27]

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) முறைசாராக் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த மாவட்ட அளவில் மாவட்ட முதியோர் கல்வி அலுவலர்களும், அவர்களுக்கு கீழ், திட்ட அலுவலர்களும், மேற்பார்வையாளர்களும், ஊக்குநர்களும், நியமிக்கப்படுகிறார்கள் .

(ஆ) வேலையில்லாத பட்டதாரிகள் மேற்பார்வையாளர்களாக ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். சிற்சில மையங்களில் ஊக்குநர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

திரு. பெ. சு. திருவேங்கடம் : தலைவரவர்களே, முறைசாராக் கல்வியைப் பொறுத்தவரையில் ஊக்குநர்களாகவும், மேற்பார்ரையாளராகவும் நியமிக்கப்படுகின்றவர்கள் எம்ப்ளாய்மென்ட் அலுவலகம் மூலமாக நியமிக்கப்படுகின்றார்களா அல்லது அதிகாரிகளே தங்களுடைய இச்சையின்படி விண்ணப்பங்களைப்பெற்று நியமிக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, பொதுவாக அரசின் சார்பிலே நியமிக்கப்படுகின்றவர்கள் எல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகத்தான் நியமிக்கப்படவேண்டும். அந்த வகையிலே இந்த முறைசாராக் கல்வியைப் பொறுத்த வரையில் தவறு எதுவும் நடந்ததாக சொல்லப்படவில்லை. அப்படி ஏதேனும் தவறு இருந்தால் அதை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

திரு. மு. அப்பாதுரை : தலைவரவர்களே, முறைசாராக் கல்வி நம்முடைய தமிழகத்தில் எத்தனை மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது? அதன்மூலம் பயன் பெற்றவர்கள் எத்தனை பேர்?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, 15 முதல் 35 வயது வரம்பிலுள்ள எழுத்தறிவில்லாத முதியோர் பயன் பெறும் வண்ணம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 மையங்கள் வீதம், 61 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 6,100 முதியோர் கல்வி மையங்கள் முழுமையாக மாநில அரசின் செலவில் 1979–80 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதே போன்று மைய அரசு உதவியுடன் ஒரு மாவட்டத்திற்கு 300 ஊரக செயல்முறை எழுத்தறிவிப்பு மையங்கள் வீதம் வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர் தர்மபுரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 12 மாவட்

டங்களில் மொத்தம் 3,600 மையங்கள் 1979–80 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் பயன்பெறும் வண்ணம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மொத்தம் 1,122 முறைசாராக் கல்வி மையங்கள் மாநில அரசின் செலவில் தற்போது நடத்தப்படுகின்றன. மேலும் 748 மையங்கள் இவ்வாண்டு திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 30 நபர்களுக்குக் குறையாமல் சேரவேண்டும் என்று சொல்லி நாம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஆ. வெள்ளைச்சாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த முறை சாராக் கல்வி நிலையங்களை அங்கீகரிப்பது மாநில அரசா அல்லது மாநில அரசினுடைய பரிந்துரையின் மேல் மத்திய அரசு அங்கீகரிக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடுவது முறை சாராக் கல்வி மையங்கள் அல்ல. அது முதியோர் கல்வி மையங்கள் சம்பந்தப்பட்டது. இந்த முதியோர் கல்வி மையங்களை பொதுத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் நடத்துவது நல்லது என்று கருதி அதன் மேல் திட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் அந்த முதியோர் கல்வி நிலையங்களை யார் யார் நடத்த விரும்புகிறார்களோ அவர்களே நேரிடையாக மத்திய அரசிற்கு எழுதி அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அரசு தான், அதை நம்மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்தது. அதனால் தற்போது மாநில அரசுதான் அதற்கான விண்ணப்பங்களை பெறுகின்றன. அதை பரிசீலித்து நாம் அனுப்பும் விண்ணப்பங்களை மத்திய அரசும் பரிசீலித்து ஏற்றுக் கொண்டு அதற்கான நிதி உதவியை செய்து வருகிறார்கள்.

இப்பொழுது புதிய அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் இருந்தார்கள். இந்த அரசுதான் அவர்களுக்கு எழுதி இதுபோன்ற செயல்களுக்கு ஊக்கம் அளித்தால்தான் தொண்டு நிறுவனங்கள் இதில் ஊக்கத்தோடு ஈடுபடுவார்கள் என்று சொன்னதன் பேரில் தற்போது அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உதவி செய்து வருகிறார்கள். ஆனால் எப்போதுமே நாம் பார்த்து பரிசீலித்து அனுப்பும் விண்ணப்பங்களின் பேரில்தான் அவர்கள் உதவி தர வேண்டும். அந்த அதிகாரம் நம்முடைய கையில்தான் இருக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந் கேட்டுக் கொண்டு வகிறது.

1981 பிப்ரவரி 27]

திரு. சு. பழனிசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இந்த முறைசாராக் கல்வி திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு கொடுத்துவந்த உதவிகளை நிறுத்தி விட்டதாகவும் இதனால் அந்த பள்ளிகள் நடத்தமுடியாமல் மூடப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது அது பற்றி அரசுக்குத் தெரியுமா? அதேபோல் வேலை இல்லாப் பட்டதாரிகளை தமிழக அரசு நடத்தக் கூடிய அந்தப் பள்ளிகளுக்கு நியமனம் செய்ய முன் வருமா? ஏனென்றால் தற்போது பஞ்சாயத்து யூனியன்களில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் தான் மாலை நேரங்களில் இந்தப் பள்ளிகளை நடத்துவதாக தெரிகிறது. ஆகவே, அப்படி இல்லாமல், வேலையில்லாமல் இருப்பவர்கள் அந்தப் பள்ளிகளில் நியமிக்க அரசு முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வேலையில்லாமல் இருப்பவர்கள் என்று வருகிறபோது பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களே நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை கூட ஏற்பாடு செய்யலாம். ஆனால் இடங்களுக்கு தகுந்த மாதிரிதான் இந்தப் பதவிகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சில இடங்களில் பட்டம் பெற்ற வேலையில்லாதவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களை வைத்துத்தான் நடத்தமுடியும் என்பதுபோன்று இருக்கிற இடங்களில் ஆசிரியர்கள் பகுதிநேர வேலை பார்க்கிறார்கள். இது வெறும் வேலை பிரச்சினை என்பது போன்று இல்லாமல், சேவை மனப்பான்மை மிகுதியாக தேவைப்படுவதால் உண்மையாகவே சேவை மனப்பான்மை உள்ளவர்களை வைத்துத் தான் இந்த திட்டத்தை அமுல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

திரு. கா. கோபால்கிருஷ்ணன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த முறைசாராக் கல்வித் திட்டத்தை தன்நிறைவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக சேர்ப்பதற்கு அரசு முன்வருமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவர் அவர்களே, அப்படி சேர்க்கப்பட்டுத்தான் இப்போது நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இனி எடுக்கப்படுகிற தன்னிறைவுத் திட்ட யூனிட்டுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படும். முதியோர் கல்வி தன்னிறைவுத் திட்டமானாலும், பொருளாதார வளர்ச்சி திட்டமானாலும் இது முதல் இடம் பெறவேண்டும் என்ற கொள்கையை இந்த அரசு ஏற்றிருக்கிறது.

பாண்டிய ராஜபுரத்தில் பாலிடெக்னிக் அமைக்கும் திட்டம்

*வினா எண். 287 : திருமதி ஏ.எஸ். பொன்னம்மாள் : மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :